

## ஓபதியா

ஆசிரியர்

இந்த புத்தகமே, ஆசிரியர் ஓபதியா என்று சொல்கிறது, இதை தவிர, வேறுக்காரியங்கள் அறியப்படவில்லை. ஏதோம் தேசத்தின் மீது வரும் நியாயத்தீர்ப்பை சொல்லுகிறது, மற்றும் ஓபதியா, யூத தேசத்தை சேர்ந்தவன் என்றும் குறிக்கிறது.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கிமு. 605 க்கும் 586 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.

எருசலேம் விழுந்த பிறகு, பாபிலோனின் சிறையிருப்புக் காலத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.

யாருக்காக எழுதப்பட்டது

யூத மக்களுக்கு எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

ஏதோம் தேவனுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் விரோதமாக செய்த பாவத்தை தீர்க்கதரிசி ஓபதியா மூலமாக கண்டிக்கிறார். ஏதோமியர்கள் ஏசாவின் சந்ததியார்கள், இஸ்ரவேலர்கள் ஏசாவின் தம்பியான யாக்கோபின் மக்கள். இந்த இரு சகோதரர்களின் சண்டை, அவர்களின் வம்சங்களையும் பாதிக்கிறது. இந்த

பாதிப்பினால், இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு கானானுக்கு, தங்கள் தேசத்தின் வழியாக செல்ல, ஏதோமியர்கள் தடைசெய்தார்கள். ஏதோமின் பெருமை என்ற பாவத்திற்கு, தேவனிடத்திலிருந்து தண்டனைக்குரிய வார்த்தைகளை வரவித்தது. தேசம் அவர்களுக்கு சொந்தமாகும் கடைசி நாட்களில், சீயோன் விடுவிக்கப்படும் என்ற தேவனின் வாக்குதத்தோடு இந்த புத்தகம் முடிவடைகிறது.

மையக் கருத்து

நீதியான நியாயத்தீர்ப்பு.

### பொருளடக்கம்

1. ஏதோமின் பாழ்கடிப்பு — 1:1-14
2. இஸ்ரவேலின் முடிவான வெற்றி — 1:15-21

ஏதோமின்மேல் வரப்போகும்  
நியாயத்தீர்ப்பு

<sup>1</sup> ஒபதியாவின் தரிசனம்; யெகோவாகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக போரிட எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க, பிரதிநிதி மக்களிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் யெகோவா சொல்லக்கேட்டோம்.

2 இதோ, நான் உன்னை தேசங்களில் சிறுகும்படிச் செய்தேன்; நீ மிகவும் அசட்டை செய்யப்பட்டிருக்கிறாய்.

3 கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த பகுதியிலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை ஏமாற்றுகிறது.

4 நீ கழுகைப்போல உயரத்திற்குப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

5 நீ எவ்வளவாகச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! திருடர்களோ, இரவில் கொள்ளையடிக்கிறவர்களோ உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமான அளவு திருடுவார்கள் அல்லவோ? திராட்சைப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?

6 ஏசாவினுடையவைகள் எவ்வளவாகத் கொள்ளையடிக்கப்பட்டது; அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாக ஆராய்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.

7 உன்னுடன் உடன்படிக்கை செய்த எல்லா மனிதர்களும் உன்னை எல்லைவரை துரத்திவிட்டார்கள்; உன்னுடன் சமாதானமாயிருந்த மனிதர்கள் உன்னை

ஏமாற்றி, உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள். அவனுக்கு உணர்வில்லை.

<sup>8</sup> அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் மலையிலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

<sup>9</sup> தேமானே, ஏசாவின் மலையிலுள்ள மனிதர்கள் அனைவரும் கொலையினால் அழிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்.

ஏதோம் தன் சகோதரனை அற்பமாகப் பார்த்தல்

<sup>10</sup> நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையின் காரணமாக வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப்போவாய்.

<sup>11</sup> நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர்கள் அவனுடைய படையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார்கள் அவனுடைய வாசல்களுக்குள் நுழைந்து எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய்.

<sup>12</sup> உன் சகோதரன் அந்நியர்கள்வசமான அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பார்க்காமலும், யூதா மக்களுடைய

அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம்  
சந்தோஷப்படாமலும், அவர்கள்  
நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாகப்  
பேசாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.

13 என் மக்களின் ஆபத்து நாளிலே  
நீ அவர்களுடைய வாசல்களுக்குள்  
நுழையாமலும், அவர்களுடைய  
ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற  
தீங்கை நீ விருப்பத்துடன் பார்க்காமலும்,  
அவர்களுடைய ஆபத்துநாளிலே  
அவர்களுடைய சொத்தில் கைவைக்காமலும்,

14 அவர்களில் தப்பினவர்களை அழிக்க  
வழிச்சந்திப்புகளிலே நிற்காமலும்,  
இக்கட்டு நாளில் அவர்களில்  
மீதியானவர்களைக் காட்டிக்கொடுக்காமலும்  
இருக்கவேண்டியதாயிருந்தது.

15 எல்லா தேசங்களுக்கும் விரோதமான  
நாளாகிய யெகோவாவுடைய நாள் சமீபமாய்  
வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும்  
செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன்  
தலையின்மேல் திரும்பும்.

16 நீங்கள் என் பரிசுத்தமலையின்மேல்  
மதுபானம் குடித்ததுபோலவே எல்லா  
மக்களும் எப்பொழுதும் மதுபானம்  
குடிப்பார்கள்; அவர்கள் குடித்து  
விழுங்குவார்கள், இல்லாதவர்களைப்போல்  
இருப்பார்கள்.

இஸ்ரவேலின் இறுதி வெற்றி

17 ஆனாலும் சீயோன் மலையிலே  
 தப்பியிருப்பவர்கள் உண்டு,  
 அவர்கள் பரிசுத்தமாக இருப்பார்கள்;  
 யாக்கோபின் வம்சத்தார்கள்  
 தங்களுடைய சொத்துக்களைச்  
 சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

18 யாக்கோபு வம்சத்தார்கள்  
 நெருப்பும், யோசேப்பு வம்சத்தார்கள்  
 நெருப்புத்தழலுமாக இருப்பார்கள்;  
 ஏசா வம்சத்தார்களோ வைக்கோல்  
 துரும்பாக இருப்பார்கள்; அவர்கள்  
 இவர்களைக்கொளுத்தி, ஏசாவின்  
 வம்சத்தில் மீதியாக இல்லாமல் இவர்களை  
 சுட்டெரிப்பார்கள்; யெகோவா இதைச்  
 சொன்னார்.

19 தென் தேசத்தார்கள் ஏசாவின்  
 மலையையும், சமனான தேசத்தார்கள்  
 பெலிஸ்தரின் தேசத்தையும்  
 சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவர்கள்  
 எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின்  
 நாட்டையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்;  
 பென்யமீன் மனிதர்கள் கீலேயாத்தையும்  
 சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

20 சாரிபாத்வரை கானானியர்களுக்குள்ளே  
 சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல்  
 மக்களாகிய இந்தப் படையும்,  
 சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன  
 எருசலேம் நகரத்தார்களும் தெற்குதிசைப்  
 பட்டணங்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

21 ஏசாவின் மலையை நியாயந்தீர்ப்பதற்காக  
இரட்சகர்கள் சீயோன் மலையில்  
வந்துசேர்வார்கள்; அப்பொழுது இராஜ்யம்  
யெகோவாவுடையதாக இருக்கும்.

**இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) -  
தமிழ்  
The Indian Revised Version Holy Bible in the Tamil  
language of India**

copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions

Language: தமிழ் (Tamil)

Translation by: Bridge Connectivity Solutions

Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.

This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0.

You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:

You include the above copyright and source information.

If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.

If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.

Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners.

Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.

2023-04-19

---

PDF generated using Haiola and XeLaTeX on 18 Apr 2025 from source files dated 19 Apr 2023

3a0fb119-8b83-5122-8f97-ecde66939145